

**20-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றம், எழும்பூர் @ அல்லிக்குளம்,
சென்னை - 03.**

தேதி 31.07.2026

வழக்கு எண்.	-	S.T.C.No. 338/2026
வாதி/எதிரி/நீதிமன்ற தரப்பு	-	பு.சா.1
பெயர்	-	ஜெகநாதன்
தந்தை பெயர்	-	
முகவரி	-	
வயது	-	

2023-ம் வருடத்திய பாரதிய சாட்சிய அதிநியம் படி இன்று 31.07.2026 என்னால் உறுதிமொழி கூறப்பட்டு சாட்சியம் அளிக்கப்படுகிறது. சத்தியபிரமாணம் செய்விக்கப்பட்டது.

(வாதி ஆஜர். எதிரி ஆஜர் இல்லை மனு அனுமதிக்கப்பட்டது.)

நேரம் : 12.45 மணி.

குறுக்கு விசாரணை

1) ரவி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் நான் கணக்காளராக சுமார் 4 வருடங்களாக வேலை செய்கிறேன். அது 3 பங்குதாரர்களை கொண்ட பங்குதாரர் நிறுவனம் ஆகும். எ.எஸ் எண்டர்பிரைசஸ் என்பது ரவி எண்டர்பிரைசஸின் துணை நிறுவனம் என்றால் சரியல்ல. ரவி எண்டர்பிரைசஸின் பங்குதாரர்கள் வேறு எந்த நிறுவனம் நடத்தவில்லை. மற்ற பங்குதாரர்கள் ரவி பங்குதாரரை பங்குதாரர் நிறுவனத்தை முன்னெடுக்க அங்கிகாரம் அளித்துள்ளார்களா என்றால் அளித்திருப்பார்கள். மேற்படி அங்கிகார ஆவணத்தினை தாக்கல் செய்துள்ளேன். மேற்படி ஆணவம் தாக்கல் செய்யப்படவில்லை என்றாலும் நான் பொய் உரைக்கிறேன் என்றாலும் சரியல்ல.

2) சிவக்குமார் மற்றும் நிறுவனத்தின் பேரில் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பப்பட்டது. ரவி எண்டர்பிரைசஸின் முக்கிய தொழில் கடன் அளிப்பது ஆகும். புகார்தாரர் நிறுவனம் பதிவு செய்யப்பட்டதா என்று எனக்கு தெரியவில்லை. மேற்படி நிறுவனம் கடன் அளிக்க உரிமம் பெற்றுள்ளதா என்றால் அதைப் பற்றியும் தெரியாது. கடன் கொடுப்பதற்கு முன்பாக விண்ணப்பம் பெற்று அதற்கு உண்டான பொறுப்புறுதிகளை பெற்று கடன் வழங்கப்படும் என்றால் கடன்தாரரின் கே.ஒய்.சி மற்றும் கடன்உறுதிசீட்டு பெற்றுக்கொண்டு வழங்கப்படும். எங்கள் நிறுவனத்தில்

கடன் விண்ணப்பம் பெறுவதில்லை. எதிரியிடம் பெற்ற கே.ஓய்.சி ஆணவத்தினை இந்த வழக்கில் தாக்கல் செய்துள்ளேன். மேற்படி ஆணவம் தாக்கல் செய்யப்படவில்லை என்றாலும் நான் பொய் உரைக்கிறேன் என்றாலும் சரியல்ல.

3) கடனை திருப்பி செலுத்துவது குறித்து இ.எம்.ஐ பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது என்றால் சரிதான். இ.எம்.ஐ கணக்கீடு குறித்து புகாரிலோ முதல் விசாரணையிலோ அறிவிப்பிலோ நான் தெரிவிக்கவில்லை என்றால் தெரிவிக்கவில்லை. எதிரிக்கு கொடுக்கப்பட்ட கடனுக்கான முறை தெரியுமா என்றால் 10 மாதம் பிரதி ரூபாய் 1,00,000/- என்று ரூபாய் 9,16,000/- கடன் வழங்கப்பட்டது. மேற்படி கணக்கிடப்பட்ட ஆவணத்தினையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். தவணை தொகைக்காக காசோலை பெறும் பழக்கம் இல்லை அவ்வாறு காசோலை பெறவில்லை. தவணை தொகைக்காக நிறைப்பபடாத காசோலை வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம் இல்லை என்றாலும் நான் பொய் சாட்சியம் அளிக்கிறேன் என்றால் சரியல்ல. தவணை கட்டாத பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றால் சரிதான்.

4) எதிரி மனுதாரர் இந்த வழக்கு கடன் குறித்து எந்தெந்த மாதத்தில் இ.எம்.ஐ கட்டினார் என்ற விவரத்தினை அறிவிப்பிலோ புகாரிலோ முதல் விசாரணையிலோ தெரிவிக்கவில்லை என்றால் சரிதான். மேற்படி ஆவணங்களில் வட்டிபிடித்தம் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை என்றால் சரிதான். மேற்படி ஆவணங்களில் கடன் குறித்தான பாக்கி கணக்கு விவரம் தெரிவிக்கப்படவில்லை என்றால் சரிதான்.

வழக்கறிஞர் வேண்டுகோலுக்கிணங்க விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது.

மேற்படி சாட்சியம், சாட்சி சொல்ல, சொல்ல என்னால் தட்டச்சரிடம் கூறப்பட்டு, தட்டச்சு செய்யப்பட்டது. மேற்படி சாட்சியத்தை சாட்சிக்கு என் முன்பாக படித்துக்காண்பிக்கப்பட்டு, அவர் முழுமையாக உள்ளது என்று ஒப்புக்கொண்டு என் முன்பாக கையொப்பம் செய்தார்.

20-வது பெருநகர குற்றவியல் நடுவர்,
எழும்பூர் @ அல்லிக்குளம், சென்னை-03.